



(Formerly known as Meenakshi Enterprises Limited)  
A NBFC listed at Bombay Stock Exchange

**CIN: L51102TZ1982PLC029253**

Regd Office: Shop No 3, 1st Floor, Adhi Vinayaga Complex,  
No 3 Bus stand, Gopalsamy Temple Street, Ganapathy,  
Coimbatore, Tamil Nadu, India-641006  
Email: investor@jmjfintechltd.com  
Mob:7395922291/92

**Date: 15-03-2024**

**To**  
**Department of Corporate Services**  
Bombay Stock Exchange Limited  
22nd Floor, PhirozeJeeJeeBhoy Towers  
Dalal Street, Mumbai - 400 001

**Scrip Code: BSE: 538834**

Dear Sir/Madam,

**Sub: Newspaper publication of dispatch of notice of EGM to be held on 04<sup>th</sup> April 2024**

Pursuant to the provisions of Companies Act 2013 and SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations 2015, we are enclosing herewith a copy of Advertisement in connection with dispatch of notice of EGM to be held on 04<sup>th</sup> April 2024 in the following newspapers dated 14<sup>th</sup> March 2024

<b>Name of the Newspaper</b>	<b>Edition</b>
Makkal Kural	Tamil
Financial Express	English

The above copies are attached  
We request you to take the above information and records.

Thanking You,  
Yours faithfully,  
For **JMJ FINTECH LIMITED**

**VIDYA DAMODARAN**  
**COMPANY SECRETARY AND COMPLIANCE OFFICER**



**PRAJEEV INVESTMENTS LIMITED**  
 CIN- U65992WB1972PLC028510  
 2<sup>nd</sup> Floor Hanuman Estates Ltd., 19 R N Mukherjee Road  
 Kolkata -700001, Phone +91-9073669435  
 email - prajeevinvestments@gmail.com  
 Website : www.prajeevinvestments.com

**NOTICE TO SHAREHOLDERS**

Shareholders of the Company are hereby informed that pursuant to Section 110 of the Companies Act, 2013 read with Companies (Management and Administration) Rules, 2014, to the extent notified, the Company has by 13<sup>th</sup> March, 2024 completed the dispatch of Postal Ballot Notice dated 28<sup>th</sup> February, 2024 with the proposed resolution and explanatory statement thereto alongwith a Postal Ballot Form and a self-addressed, prepaid postage envelope, to the shareholders of the Company whose names appear in the Register of shareholders on or 01<sup>st</sup> March, 2024 seeking their consent to the voluntary delisting of the equity shares of the Company from The Calcutta Stock Exchange Limited, which it proposes to pass through Postal Ballot including voting by electronic means.

Shareholders shall note that the option of e-voting is also available which starts on and from Friday, March 15, 2024 at 9.00 A.M. and ends on Saturday, April 13, 2024 at 05.00 P.M.

The Board of Directors of the Company has appointed M/s, Tausif & Associates, practicing company secretary as the Scrutinizer for conducting the Postal Ballot process in a fair and transparent manner. Shareholders are requested to kindly note that the duly completed and signed Postal Ballot Form should reach the Scrutinizer not later than 5.00 p.m. on Saturday 13<sup>th</sup> April, 2024. All Postal Ballot Forms and E-Votes received after the said date and time will be treated as if replies from such shareholders have not been received.

Any shareholder who has not received Postal Ballot Form may request for a duplicate Postal Ballot Form to the Company. In case of any grievances connected with the voting through Postal Ballot, shareholders are requested to contact Mr Ghanshyam Das Lakhotia at 2<sup>nd</sup> Floor, Hanuman Estates Ltd., 19 RN Mukherjee Road Kolkata 700001, E-mail : prajeevinvestments@gmail.com

**By Order of the Board For Prajeev Investments Limited.**  
 Kumari Neha  
 Company Secretary  
 Date : 13.03.2024

**JMJ FINTECH LIMITED**  
 CIN : L51102TZ1982PLC029253  
 REG OFFICE : Shop No. 3, 1st Floor, Adhi Vinayaga Complex, No. 3, Bus Stand  
 Gopalsamy Temple Street, Coimbatore, Coimbatore North, Tamil Nadu, India, 641006  
 MAIL : investor@jmfintechltd.com  
 WEBSITE : www.jmfintechltd.com

NOTICE is hereby given that :

- The Extra Ordinary General Meeting (EOGM) of the members of MJM FINTECH LIMITED, will be held on Thursday, 04th day of April, 2024 at 11.30 am through video conference or any other audio-visual means to transact the businesses that is mentioned in the Notice of the Meeting.
- The Company is to provide all its members the facility to exercise their votes through electronic voting facility in association with Central Depository Service Limited (CDSL). Members holding shares as on cut-off date of Thursday, 28th March 2024 may cast their vote electronically. Members are informed that :
  - In compliance with the above circulars and owing to the difficulties involved in dispatching the physical copies, kindly note that electronic copies of the Notice of the EGM will be sent to all the Members whose email addresses are registered with the Company/ Depository Participant(s) within the prescribed timeline. The notice of the EGM will also be made available on the Company's website, at www.jmfintechltd.com, Stock Exchange websites and on the depositories' website. These documents can also be downloaded from www.jmfintechltd.com as well as on the website of Bombay Stock Exchange.
  - The businesses as set forth in the Notice of EGM may be transacted through e-voting.
  - Voting through electronic mode shall commence on Monday, 01st April 2024 at 09:00 A.M. (IST) and ends on Wednesday, 03rd April 2024 at 05:00 P.M.
  - Voting through electronic mode shall not be allowed beyond 5.00 pm on 03rd April 2024.
  - A copy of notice is available on the website of the Company at www.jmfintechltd.com and also on the website of CDSL at www.evotingindia.com.
  - Members may refer the instruction on e-voting contained in the Notice or refer the Frequently asked questions (FAQ) and user manual on the e-voting website of CDSL for clarification in regard to electronic voting.
  - In case of any queries regarding the process and manner of electronic voting, members may refer to CDSL through email at helpdesk.evoting@cdslindia.com or to the share transfer agent of the Company at M/s. M/s. Purva Sharegistry (India) Private Limited.
  - Any person who acquires shares of the Company becomes a member through the Company after the dispatch of the Notice of the EGM and holds shares as on the cut-off date may obtain the login ID and password by sending a request at helpdesk.evoting@cdslindia.com. However, if a person is already registered with CDSL for e-voting, then the existing user ID and password can be used for casting vote.
  - The members who have cast their votes by remote e-voting prior to the EGM may also attend the EGM but shall not be entitled to cast their voted again.
  - The company has appointed M/s. Lakshmi Subramanian, Senior Partner, M/s Lakshmi Subramanian & Associates, Practising Company Secretaries, having office at 'Murugesu Naicker Complex, No. 81, Greams Road, Chennai-600006 as the scrutinizer to scrutinize the e-voting process and poll at EGM in a fair and transparent manner.
  - The results of e-voting will be announced by the Company on its website and also to the stock exchange.

**By Order of the Board For MJM FINTECH LTD**  
 Sd/-  
 Mr. Joju Madathumpady Johnny  
 Managing Director  
 DIN : 02712125  
 Date : 14.03.2024  
 Place : Coimbatore

**FORM NO. CA-2**  
 [Pursuant to Section 230(3) and rule 6 and 7]  
 BEFORE THE HON'BLE NATIONAL COMPANY LAW TRIBUNAL, KOLKATA BENCH, KOLKATA  
 Company Application CA (CAA) No. 175 / (KB) / 2023

In the Matter of  
 1. BENGAL SRIJAN PROJECTS PRIVATE LIMITED  
 ("Transferor Company No 1" or "Applicant No 1") (PAN AACCB532D) ##  
 2. JANKI TEXTILE AND INDUSTRIES PRIVATE LIMITED  
 ("Transferor Company No 2" or "Applicant No 2") (PAN AACB3131E) ##  
 3. KASTURI ENCLAVE PRIVATE LIMITED ("Transferor Company No 3" or "Applicant No 3") (PAN AACB3107E) ##  
 4. SRIJAN REALTY PRIVATE LIMITED  
 ("Transferee Company" or "Applicant No 4") (PAN AAHCS6112K) ##

...APPLICANT COMPANIES  
 ## all having their Registered Office at 36/1A, ELGIN ROAD, KOLKATA - 700020.  
 Advertisement of the Notice of the meetings of  
 SECURED CREDITORS AND UNSECURED CREDITORS OF TRANSFeree  
 C COMPANY APPLICANT NO.4

Notice is hereby given that by an order dated, 20th December, 2023 passed in Company Application CA (CAA) No 175 / (KB) / 2023 the Kolkata Bench of the National Company Law Tribunal at Kolkata, has directed separate meetings to be held of Secured Creditors of SRIJAN REALTY PRIVATE LIMITED - Transferee Company / Applicant No.4 and Unsecured Creditors of SRIJAN REALTY PRIVATE LIMITED - Transferee Company / Applicant No.4 for the purpose of considering, and if thought fit, approving with or without modification(s), the proposed Scheme of Amalgamation of the Transferor Companies with Transferee Company from the Appointed Date 01st April, 2022.

Further by an order dated, 12th March, 2024 passed in Interlocutory Application I A (Comp. Act.) No.29/KB/2024 in Company Application CA (CAA) No. 175/KB/2023 the Kolkata Bench of the National Company Law Tribunal at Kolkata has directed to take CutOff Date as on 30th November, 2023 for dispatch of notice to Secured Creditors and Unsecured Creditors by any one of the modes prescribed in the order.

The Company has made arrangement for meeting and voting on the resolution by the Secured Creditors and Unsecured Creditors attending the meeting.

Copy of the said notice containing the Scheme and of the statement under section 230 and form of proxy can be obtained free of charge at the Registered Office of Transferee Company / Applicant No.4. Persons entitled to attend and vote at the respective meetings, may vote in person or through their authorized representatives / proxy provided that such authorization are delivered at the registered office of - Transferee Company / Applicant No.4 - not later than 48 hours before the said meeting.

Further take note by the said order dated 20th December, 2023 passed in Company Application CA (CAA) No 175 / (KB) / 2023 under Section 230(1) of the Act the Hon'ble National Company Law Tribunal, Kolkata Bench has dispensed with the meeting of Equity shareholders of the Applicant Companies, has dispensed with the meeting of Unsecured Creditors of the Transferor Companies and has also recorded that there is no requirement of meeting of Secured Creditors of the Transferor Companies in view of Nil creditors verified by auditors certificate.

The Tribunal has appointed Advocate Dharendra Nath Sharma [(Mobile No : 9830266167) (Email : dharendra.nathsharma@gmail.com)] as the Chairperson of the said meetings.

The Tribunal has appointed M/s. Jyoti Mandali, Practising Company Secretary [( Mobile No : 9830221850) (Email : jmahalka11@gmail.com )] as the Scrutinizer of the said meetings.

The above mentioned Scheme of Amalgamation, if approved in the meetings, will be subject to the subsequent approval of the Hon'ble Tribunal.

Sd/-  
 Advocate Dharendra Nath Sharma  
 Chairperson appointed for the meetings  
 Date: 13th March, 2024  
 Place: Kolkata

Sl. No. Br. Name Phone no, Email	Name of Account / Borrower / Proprietor/ Guarantor & Address	Description of the mortgaged Property	i) Date of 13(02) ii) Date of Possession iii) Claim amount
(1) SURAVISTHAN PATULI bmsvp@bgvbank.co.in	<b>Bholanath Das, Subal Kumar Das, Rasmani Das Prop. / Borrower :</b> 1. Bholanath Das, S/o Late Sudhir Chandra Das Village- Panchagram, P.O.- Badkulla, Dist- Nadia, Pin- 741121, (Borrower) 2. Subal Kumar Das S/o Late Sudhir Chandra Das Patuli Ghosh Para P.O - Badkulla, Nadia 741121 (Guarantor) 3. Rasmani Das w/o Bholanath Das Das Village- Panchagram, P.O.- Badkulla, Nadia 741121 (Guarantor)	All that part and parcel of the property consisting of Land and Building on Mouza : Patuli, JL no:43, Plot no: 171 (RS & LR), Khatian no RS-219, LR-1300, Nature of land: Viti, Area: 4.666 Decimals, contained in the deed no I- 963 in the year 2010 bounded By (as per deed) : North- Property of Nilish Das, South- Property of Nripen Das, East- Property of Koushik Das, West- 8 ft Kancha Rasta, PS: Santipur, Dist: Nadia, PIN-741160 in the name of Bholanath Das, Village- Panchagram, P.O.- Badkulla, PS- Taherpur, Dist- Nadia, as Borrower.	i) 05.10.2023 ii) 08.03.2024 iii) Rs. 14,96,853.41 (Rupees Fourteen Lakh Ninety-Six Thousand Eight Hundred Fifty-Three & Forty-One Paise Only) (interest calculated up to 28.02.2022) along with unbooked interest and incidental charges, costs etc.
(2) BALIA bmbal@bgvbank.co.in	<b>Jagannath Dutta Prop. / Borrower :</b> 1. Jagannath Dutta, S/o Kalipada Dutta, VIII+P.O.-Balua, P.S.- Chakdah, Dist-Nadia, PIN - 7 4 1 2 2 3 (Borrower).	All that part and parcel of the property consisting of Land and Building on Mouza : Balua, JL no:170, Plot no:1131, Khatian no L/R 2018, Nature of land: Bari, Area: 8 Decimal, contained in the deed no I- 224 in the year 2003 bounded By (as per deed) : North- Tribrajyoti Dutta, South-Land of Monotosh Dutta, East-House of Angurbala Dutta, West-House of Heir of Kalipada Dutta, PS: Chakdah, Dist: Nadia, PIN-741223 in the name of Jagannath Dutta, S/o Kalipada Dutta, VIII+P.O.-Balua, P.S.- Chakdah, Dist-Nadia, PIN-741223, Borrower.	i) 21.12.2023 ii) 08.03.2024 iii) Rs. 9,77,987.59 (Rupees Nine Lakh Seventy-Seven Thousand Nine Hundred Eighty-Seven & Fifty-Nine Paise only) (interest calculated up to 31.07.2022) along with unbooked interest and incidental charges, costs etc.
(3) BALIA bmbal@bgvbank.co.in	<b>M/S Ghosh Husking Mill (Prop: Samir Ghosh) Prop. / Borrower :</b> M/S Ghosh Husking Mill (Prop: Samir Ghosh), Vill- Krishnapur, P.O.- Gangsara Majhergram, PS Gangnapur, Dist -Nadia, PIN-741238 (Borrower). 2. Samir Ghosh, S/o Subal Chandra Ghosh Vill-Krishnapur, P.O.-Gangsara Majhergram, PS Gangnapur, Dist -Nadia, PIN-741238 (Borrower).	All that part and parcel of the property consisting of Land and Building on Mouza : Santoshpur, JL no: 86, Plot no: R.S & LR 36, Khatian no: LR1369 Nature of land: Bastu, Area: 25 Decimal, contained in the deed no Deed No I-4395 for the year 2006 bounded By (as per deed) : North- Hospital, South-Kumar Sarkar, East- Chitta Das, West- Sanjay Ghosh Vill- Santoshpur, P.O.- Garibpur, PS Gopalnagar, Dist-North 24 Parganas, PIN-743710 in the name of Samir Ghosh, Vill-Krishnapur, P.O.-Gangsara Majhergram, PS Gangnapur, Dist -Nadia, PIN-741238, as Borrower.	i) 21.12.2023 ii) 08.03.2024 iii) Rs. 72,11,471.84 (Rupees Seventy-Two Lakh Eleven Thousand Four Hundred Seventy-One & Paise Eighty-Four only) (interest calculated up to 31.10.2023) along with unbooked interest and incidental charges, costs etc.
(4) NRISINGHAPUR bmnspp@bgvbank.co.in	<b>Pradip Halder, Sulata Halder Barman Prop. / Borrower :</b> 1. Pradip Halder, S/O Surya Halder, Vill: Uttar Colony, P.O. Nrisinghapur, PS Santipur, Dist: Nadia, WB, PIN-741404, (Borrower). 2. Sulata Halder Barman, W/o Pradip Halder, Vill: Uttar Colony, P.O. Nrisinghapur, PS Santipur, Dist: Nadia, WB, PIN-741404, (Guarantor).	All that part and parcel of the property consisting of Land and Building on Mouza : NRISINGHAPUR, JL no:16, Plot no:RS2909 & LR1508, Khatian no:LR1446 Nature of land: Bari, Area:2 SHATAK, contained in the deed no I-131406471 in the year 2017 bounded By (as per deed) : North- PACCRA ROAD, South-HOUSE OF BALAI DAS East-HOUSE OF BALAI HALDER, West-HOUSE OF SREEDAM HALDER PS: SANTIPUR, Dist: Nadia, PIN-741404 in the name of Pradip Halder, S/O Surya Halder, Vill: Uttar Colony, PO. Nrisinghapur, PS, Santipur, Dist: Nadia, WB, PIN-741404, (Borrower).	i) 09.02.2023 ii) 08.03.2024 iii) Rs. 1,13,362.91 (Rupees One Lakh Thirteen Thousand Three Hundred Sixty Two & Ninety One Paise Only) (interest calculated up to 30.03.2022) along with unbooked interest and incidental charges, costs etc.
(5) NRISINGHAPUR bmnspp@bgvbank.co.in	<b>Soumen Barman Prop. / Borrower :</b> 1. Mr Soumen Barman, S/o Sunil Barman Vill Barmanpara, P.O Nrisinghapur Dist Nadia, PIN 741404 (Borrower)	All that part and parcel of the property consisting of Land and Building on Mouza : NRISINGHAPUR, JL no: 16, Plot no: RS 1763/3650 LR 3561, Khatian no: RS 271 LR 2888 Nature of land: Bari, Area: 4.95 Decimal, contained in the deed no Deed No 4521 for the year 2018 bounded By (as per deed) : North- 8 Feet Wide Road, South-Land of Legal Heirs of Nripen Barman, East- House of Nimal Biswas, West- Land of Soumen Barman Vill Barmanpara, P.O Nrisinghapur Dist Nadia, PIN 741404 in the name of Mr Soumen Barman, S/o Sunil Barman Vill Barmanpara, P.O Nrisinghapur Dist Nadia, PIN 741404, as Borrower.	i) 11.09.2023 ii) 08.03.2024 iii) Rs. 1,69,632.63 (Rupees One Lakh Sixty Nine Thousand Six Hundred Thirty Two Only) (interest calculated up to 13.08.2022) along with unbooked interest and incidental charges, costs etc.

Sl. No. Br. Name Phone no, Email	Name of Account / Borrower / Proprietor/ Guarantor & Address	Description of the mortgaged Property	i) Date of 13(02) ii) Date of Possession iii) Claim amount
(6) NRISINGHAPUR bmnspp@bgvbank.co.in	<b>Ujjwal Halder Prop. / Borrower :</b> 1. Mr Ujjwal Halder, S/o Lt Ganesh Halder, VIII-Haldarpara P.O.-Nrisinghapur P.S.- Santipur, Dist. Nadia, PIN 741404 (Borrower)	All that part and parcel of the property consisting of Land and Building on Mouza : NRISINGHAPUR, JL no:16, Plot no: RS 1422/3035 LR 1848, Khatian no: LR 3581 Nature of land: Bari, Area: 2.475 DECIMAL, contained in the deed no 02385 in the year 2012 bounded By (as per deed) : North-House of Tarak Haldar Digar, South-House of Ajamil Haldar East-House of Gangaram Haldar, West- House of Nibaran Haldar PS: SANTIPUR, Dist: Nadia, PIN-741404 in the name of Mr Ujjwal Halder, S/o Lt Ganesh Halder, VIII-Haldarpara P.O.-Nrisinghapur P.S.-Santipur, Dist. Nadia, PIN 741404, as Borrower.	i) 15.02.2023 ii) 08.03.2024 iii) Rs. 2,46,351.66 (Rupees Two Lakh Forty Six Thousand Three Hundred Fifty One & Sixty Six Paise Only) (interest calculated up to 30.03.2022) along with unbooked interest and incidental charges, costs etc.
(7) HIJULI bmhij@bgvbank.co.in	<b>Sankar Dey, Pradip Kumar Biswas Prop. / Borrower :</b> 1. Sankar Dey S/o Late Suresh Dey, Vill & PO-Halalpur, Dist-Nadia, PIN-741202, (Borrower). 2. Pradip Kumar Biswas, S/o Late Jyotish Chandra Biswas Vill -Keshapur, P.O - Churni Raghunathpur, Pin - 741501, (Guarantor).	All that part and parcel of the property consisting of Land and Building on Mouza : Keshapur, JL no:59, Plot no: RS100, Khatian no: RS 169 LR 1561 Nature of land: Aush, Area: 0.033 Acre, contained in the Deed No. 130803050 for the year 2015 bounded By (as per deed) : North- Property of Sushil Biswas, South- Property of Jhantu Kaibarta, East- Property of Bhakta Roy, West- Property of Chaitanya Bag PS: Dhantala, Dist: Nadia, PIN-741501 in the name of Sankar Dey S/o Late Suresh Dey, Vill & PO-Halalpur, Dist-Nadia, PIN-741202, (Borrower).	i) 15.02.2023 ii) 08.03.2024 iii) Rs. 2,84,512.32 (Rupees Two Lakh Eighty Four Thousand Five Hundred Twelve & Thirty Two Only) (interest calculated up to 31.08.2021) along with unbooked interest and incidental charges, costs etc.
(8) KRISHNANAGAR bmksn@bgvbank.co.in	<b>Ajay Kumar Modak, Sunanda Modak Prop. / Borrower :</b> 1. Ajay Kumar Modak, S/o Gour Chandra Modak, CMS Christian Para 1st Lane, P.O.- Krishnagar, Dist. Nadia, PIN 741101 (Borrower) 2. Sunanda Modak W/o Ajay Kumar Modak, CMS Christian Para 1st Lane, P.O.- Krishnagar, Dist. Nadia, PIN 741101 (Guarantor)	All that part and parcel of the property consisting of Land and Building on Mouza : Krishnagar, JL no:92, Plot no: RS 3056 LR 7872, Khatian no: RS 7769 LR 3110, Nature of land: Bari, Area: 1.50 Decimal, contained in the deed no 5376 in the year of 2020 bounded By (as per deed) : North- House of Late Mira Kundu, South- R K Mitra Lane Road, East- Property of Sanjoy Kumar Modak, West- Property of Gora Ghosh, PS: Kotwali, Dist: Nadia, PIN-741101 in the name of Ajay Kumar Modak, S/o Gour Chandra Modak, CMS Christian Para 1st Lane, Bank Lane, P.O.- Krishnagar, Dist. Nadia, PIN 741101 as Borrower.	i) 03.03.2023 ii) 11.03.2024 iii) Rs. 4,34,231.00 (Rupees Four Lakh Thirty-Four Thousand Two Hundred Thirty-One only) (interest calculated up to 29.09.2022) along with unbooked interest and incidental charges, costs etc.
(9) HOWLIA PARK MORE bmhpm@bgvbank.co.in	<b>Mrs Dipa Thakur, Mr Sanjoy Thakur Prop. / Borrower :</b> 1) Mrs Dipa Thakur, W/o: Sanjoy Thakur, Vill: Ramjibanpur, P.S: Tehatta, Dist. Nadia, Pin : 7 4 1 1 6 0 (Borrower). 2) Mr Sanjoy Thakur, S/o: Gopal Chandra Thakur, Vill: Ramjibanpur, P.S: Tehatta, Dist. Nadia, Pin : 7 4 1 1 6 0 (Guarantor).	All that part and parcel of the property consisting of Land and Building on Mouza : Ramjibanpur, JL no: 95, Plot no: LR166, 167/711, Khatian no: LR907 Nature of land: Viti, Area: 6.780 Satak, contained in the deed no Deed No 1435 for the year 2017 bounded By (as per deed) : North- House of Srikantha Biswas of Plot No 711, South- Owner himself East- Owner's Land of Plot No 166, West- House of Owner himself Vill Ramjibanpur, P.S Tehatta, Dist Nadia, PIN 741160 in the name of Mr Sanjoy Thakur, S/o Gopal Chandra Thakur, Vill Ramjibanpur, P.S Tehatta, Dist Nadia, PIN 741160, as Guarantor.	i) 02.09.2023 ii) 11.03.2024 iii) Rs. 5,63,676.83 (Rupees Five Lakh Sixty-Three Thousand Six Hundred Seventy-Six & Eight Three Paise Only) (interest calculated up to 29.06.2023) along with unbooked interest and incidental charges, costs etc.
(10) DEBAGRAM bmdbg@bgvbank.co.in	<b>M/s Pal Pharmacy Prop : Sukhen Pal, Mr Prasanta Das Prop. / Borrower :</b> 1. M/s Pal Pharmacy Prop : Sukhen Pal, Powerhouse para, Debagram Nadia, 721137 (Borrower) 2. Mr Sukhen Pal S/o Meghnath Pal Vill Shibanagar, Chakboghia, P.O Palitboghia Dist Nadia, PIN 741137 (Borrower) 3. Mr Prasanta Das, S/o Jagadish Das, Vill - Joykalipur P.O., Debagram PS.-Kaliganj, Dist. Nadia, PIN 741137 (Guarantor).	All that part and parcel of the property consisting of Land and Building on Mouza : CHAKBEGE, JL no:72, Plot no: RS 465 LR 465, Khatian no: LR 5092 Nature of land: Bari, Area: 4 satak, contained in the deed no 13979 for the year 2020 bounded By (as per deed) : North- Bari of Ashoke Dey, South-6 feet Wide Muddy Road & Bagan of Sader Pal East- Building of Dinabandhu Dey, West- Building of Ramlal Pal PS: Kaliganj, Dist: Nadia, PIN-741137 in the name of Mr Sukhen Pal S/o Meghnath Pal Vill Shibanagar, Chakboghia, P.O Palitboghia Dist Nadia, 741137, as Borrower.	i) 11.09.2023 ii) 11.03.2024 iii) Rs. 6,24,161.00 (Rupees Six Lakh Twenty-Four Thousand One Hundred Sixty-One Only) (interest calculated up to 30.03.2023) along with unbooked interest and incidental charges, costs etc.
(11) DOGACHHI bmdgh@bgvbank.co.in	<b>Mr Siddhartha Samaddar, Mr Palash Sarkar Prop. / Borrower :</b> 1. Mr Siddhartha Samaddar, S/o Lt Susil Samaddar, 41 K D Sen Lane Nuri Para P.O.- Krishnagar P.S.-Kotwali, Dist. Nadia, PIN 741101 (Borrower). 2. Mr Palash Sarkar, S/o Lt Krishna Gopal Sarkar, Radha Nagar Lane P.O.- Ghurni P.S.-Kotwali Dist. Nadia, PIN 741101 (Guarantor).	All that part and parcel of the property consisting of Land and Building on Mouza : Krishnagar, JL no:92, Plot no:RS 6071& LR 8880, Khatian no: RS 2864 LR 32435 Nature of land: Bari, Area: 3.20 satak, contained in the deed no I-130108644 in the year 2015 bounded By (as per deed) : North-House of Nilmoni Karmakar & 04 feet wide common passage, South- Property of Babul Biswas & Gopal Chakraborty East- House of Prashanta Singha, West- House of Netaji Acharjee PS: Kotwali, Dist: Nadia, PIN-741101 in the name of Mr Siddhartha Samaddar, S/o Lt Susil Samaddar, 41 K D Sen Lane Nuri Para P.O.-Krishnagar P.S.-Kotwali, Dist. Nadia, PIN 741101, as Borrower.	i) 08.02.2023 ii) 11.03.2024 iii) Rs. 11,35,557.10 (Rupees Eleven lakh thirty-five thousand fifty-seven & paise ten only) (interest calculated up to 31.03.2022) along with unbooked interest and incidental charges, costs etc.

DATE : 14.03.2024  
 PLACE : Krishnagar, Nadia  
 Authorised Officer, Bangiya Gramin Vikash Bank  
 Nadia Regional Office  
 5, R.K.Mitra lane, Patra Market, PO- Krishnagar, Dist. Nadia, PIN-741101

**EASTERN DOORS TEA CO. LTD.**  
 Regd. Office: 8, Carnac Street, 4th Floor, Shantiniketan Bldg, Kolkata-700017  
 CIN: L15492WB1917PLC02823  
 Contact Number: +91-33-2282 5033  
 Email ID: easterndoors@gmail.com; Website: http://www.nadaha-group.com/

**RESULT OF POSTAL BALLOT AND E-VOTING**

It is hereby informed that Pursuant to Section 110 of the Companies Act, 2013 read with the Companies (Management and Administration) Rules, 2014 (as amended), the company had sent notice of Postal Ballot dated 02nd February, 2024 for seeking Approval of the Shareholders by passing Special Resolution through Postal Ballot and Remote E-voting for Special Business listed therein. Based on Scrutinizer's Report dated 13th March, 2024, the Chairman has declared the Results of Postal Ballot as under:

Item No.	Brief Preparation of Special Resolution	Total no. of Valid Votes	Mode	Total Votes Cast in Favour	Total Votes Cast Against
1.	Special Resolution pursuant to the SEBI (Delisting of Equity Shares) Regulations 2021 (as amended) for the voluntary delisting of the equity shares of the Company from the Calcutta Stock Exchange Limited where the shares of the company are listed	20	Physical Electronic Total	No. of Shares % of Shares	No. of Shares % of Shares
				93.260 99.999 93.260	NIL NIL NIL

Accordingly, the above Special Resolution has been passed with requisite majority. The date of declaration of results of Postal Ballot and E-Voting i.e. 13th March, 2024 is considered to be the date of passing of the Resolution. The result of Postal Ballot has been displayed on the website of the CDSL and has also been posted on the Company's website http://www.nadaha-group.com/ along with the Scrutinizer's Report and communicated to the Stock Exchange where the shares of the Company are listed.

By order of the Board  
 For Eastern Doors Tea Co. Ltd.  
 Sd/-  
 Sharad Nahata  
 Managing Director  
 DIN: 02725654  
 Date : 13th March, 2024  
 Place : Kolkata

**Indian Bank**  
 इंडियन बैंक  
 इलाहाबाद  
 ALLAHABAD

**Burdwan Nutanganj Branch**  
 P.O.- Nutanganj,  
 Dist.- Purba Bardhaman,  
 Pin- 713102

**SALE NOTICE FOR SALE OF IMMOVABLE PROPERTIES**

**APPENDIX- IV- A [See Proviso to Rule 8(6) & 9(1)]**

**E-Auction Sale Notice for Sale of Immovable Assets under the Securitization and Reconstruction of Financial Assets and Enforcement of Security Interest Act 2002 read with proviso to Rule 8(6) & 9(1) of the Security Interest (Enforcement) Rules, 2002.**

Notice is hereby given to the public in general and in particular to the Borrower(s) and Guarantor(s) that the below described Immovable Property mortgaged/ charged to the Secured Creditor, the Symbolic Possession of which has been taken by the Authorised Officer of Indian Bank (Secured Creditor) will be sold on "As is where is", "As is what is" and "Whatever there is" basis on 30.03.2024 for recovery the amount as mentioned below against each account due to the Indian Bank (Secured Creditor), from the below mentioned Borrower(s)/ Guarantor(s).

The specific details of the property intended to be brought to sale through e-auction mode are enumerated below :

Name of Account/ Borrower, Partner, Mortgagor and Guarantor & Branch Name	Detailed Description of Immovable Property	Secured Creditors Outstanding Dues	a) Reserve Price b) EMD Amount c) Bid Increment Amount d) Property ID e) Encumbrance on Property f) Type of Possession
1) a) Borrower & Mortgagor : Shri Ujjal Kumar Pan Vill- Alipur, PO-Debipur, PS-Memari Purba Bardhaman- 713146, West Bengal Guarantor : Smt Mamoni Pan Vill- Alipur, PO-Debipur, PS-Memari Purba Bardhaman- 713146, West Bengal b) Memari Branch	Land & building situated within the District of Purba Bardhaman, PS- Memari, ADSR of Memari, Mouza- Vill- Alipur, PO-Debipur, PS-Memari Purba Bardhaman- 713146, West Bengal comprising in RS & LR Plot No. 1281 LR Khatian No. 2356, Class: Bastu, measuring an area of 0.04 acre of land along with all its easement rights etc.	Rs. 32,16,537.00 (Rupees Thirty Two Lakh Sixteen Thousand Five Hundred Thirty Seven only) as on 12.03.2024 with further interest, costs, other charges and expenses thereon.	a) 15,00,000.00 b) 1,50,000.00 c) RS 10,000 d) IDIB328212100 e) NOT KNOWN TO US f) Symbolic

(\* ) Sale price should be above reserve price

**Date of Inspection : 19.03.2024 to 28.03.2024 between 11.00 A.M. to 4.00 P.M. (at Respective Branch)**  
**LAST DATE & TIME OF SUBMISSION OF EMD (Earnest Money) AND DOCUMENTS : on 28.03.2024 up to 2.00 P.M.**  
**Date and Time of E-Auction : Date : 30.03.2024 Time : 11.00 A.M. to 05.00 P.M.**

**Platform of E-auction Service Providers :**  
 (1) www.indianbank.co.in (2) https://www.ibapi.in (3) https://www.mstcecommerce.com/auctionhome/ibapi

Bidders are advised to visit the website (www.mstcecommerce.com/auctionhome/ibapi) of our e-auction service provider MSTC Ltd. to participate in online bid. For Technical Assistance Please call MSTC HELPDISK No. 033-23400020/ 23400021/ 23400022 and other help line number available in service providers help desk. For Registration status with MST Ltd. please contact ibapiop@mstcecommerce.com and for EMD status please contact ibapi@mstcecommerce.com. For Property details and photograph of the property and auction terms and conditions please visit : https://ibapi.in and for clarification related to this portal please contact help line number "18001025026" and "011-4100 6131".

Bidders are advised to use Property ID Number mentioned above with searching for the property in the website with https://ibapi.in and www.mstcecommerce.com

**Note : This is also a notice to the Borrower(s)/ Guarantor(s)/ Mortgagor(s)**

Date : 14.03.2024  
 Place : Burdwan  
 Authorised Officer  
 Indian Bank  
 Kolkata

**For All Advertisement Booking**

Call : 033- 6604 3800

financial.exp.appr.in